

EPC & Infra Turnkey Contractors

- Construction of Buildings & Infrastructure Facilities for Industrial | Commercial Institutional | Warehouse | Pharma | Hospitals | Hotels & Solar Power Projects.
- Electrical HT & LT (EA 3660) Contractors | HVAC | FPS | PHE | IBMS | Utility Projects.

Date: 05.09.2025

To,

National Stock Exchange of India Limited Exchange Plaza, C I Block G, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai -400051, Maharashtra, India

(TRADING SYMBOL: SSEGL)

Subject: Intimation of Publication of Newspapers Advertisement in respect of 12th Annual General Meeting (AGM) and Information on E-voting and other related information.

With reference to above captioned subject, please find enclosed newspaper advertisement published in following newspaper on September 04, 2025: Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) intimating about the Notice of the 12th Annual General Meeting, E-voting information to Shareholders of the Company to be held through Video Conferencing / Other Audio Visual Means, for the Financial Year 2024/2025.

Kindly acknowledge and take the same on records.

Thanking you,

Yours faithfully,
For Sathlokhar Synergys E&C Global Limited

Anil Prasad Sahoo
Company Secretary and Compliance Officer

SATHLOKHAR SYNERGYS E&C GLOBAL LIMITED

- ☑ Registered Office: #5171, 9th Street, Ram nagar North extension, Chennai 600 091.

 (Near velachery Inner ring road towards Airport)
- ✓ P+91 72995 41122 | E ed@sathlokhar.com | W www.sathlokhar.com | E sathlokhar@gmail.com

WD Red offers scalable storage solutions

Chennai, Sep 4: India's creator economy is booming, with over 2 to 2.5 million active digital creators. But as content grows in size and complexity, so does the need for smart, scalable storage. With global data creation expected to rise from 0.425 zettabytes in 2005 to 394 zettabytes by 2028, creators need storage that keeps up. That's where WD Red® HDDs, designed for Network Attached Storage (NAS), come in-helping creators take control of their digital workflows.

A recent Western Digital survey found that while 87% of Indians back up their data, many still face

NAME CHANGE

ROAD, THIYAGARAYA NAGAR

New Name : VIJAYAN PILLAI

New Sur Name: MANICKAVELU

VIJAYAN MANICKAVELU PILLAI

NAME CHANGE

DEENADAYALAN, S/O

ANNAMALAI RAJENDHIRAN,

DATE OF BIRTH: 24.12.1989, address. OLD NO.27, NEW NO.4, Pamban Swamigal Street, Chitlapakkam, Chennai–600064.Shall Henceforth

RAJENDRAN DEENADAYALAN

Deenadayalan.

as Rajendhiran

- 600017

PILLAI, S/O

PILLAI, 17 / 11 / 1986,

APARTMENT

henceforth

I, VIJAYAN MANICKAVELU LAI, S/O : MANICKAVELU

, FIRST FLOOR, DEEPA

Date of Birth ADDRESS

BAZULLA

known as

issues like device failure, fragmented file access. and messy workflows. WD Red-powered NAS offers a reliable, alwayson, centralized storage solution-perfect for content creators, freelancers, and remote workers.

"Today's creators are working with bigger files, tighter deadlines, and global teams," said Owais Mohammed, Director of Sales for MEA and India at Western Digital. "WD Red-powered NAS gives them the control they need-fast access, seamless collaboration, and the confidence that their data is safe, whether they're in the studio or on the

CavinKare enters hair colour market

Chennai, Sep 4: CHIK, CavinKare's flagship haircare brand, has entered the fastgrowing crème hair colour category with the launch of CHIK Quick Crème conscious consumers Hair Color. Debuting in Uttar Pradesh and seeking convenience and Rajasthan, and soon in quality. "CHIK has always stood for innovation Madhya Pradesh, the move marks a strategic and accessibility. With non-South entry into the Quick Crème, we bring Rs. 1,000 crore segment growing at 15% annually

in North India. Actor Shweta Tiwari has been signed as brand ambassador, supported by a 360° campaign across print, digital, and online platforms. CHIK Quick Crème promises vibrant color in just 10 minutes, enriched with

NAME CHANGE

amla and bhringraj for a a modern, quick, and glossy, nourishing finish. nourishing alternative to Available in three shades hair color users," said - Natural Black, Natural Rajat Nanda, Business Brown, and Burgundy-at Head - Personal Care, an accessible price of CavinKare. Rs. 10, it targets value-

The product is now available in general trade and cosmetic outlets, with expansion to more key markets in the coming

Swarna takes charge as Rassense CBO

Rassense Private Limited, the largest Indian contract food services company, recently announced the appointment of Ms. Swarna Rajamani as the Chief Business Officer of the company. In this role, she will drive enterprisewide growth strategy of Rassense, while leading strategic initiatives on people and technology the core drivers shaping the company's future.

Swarna also continues to be board member of the company, making her one

Chennai, Sep 3 of the youngest and first female board member in a professionally managed contract food services company in India. In her previous role, Swarna was involved in reconstitution of the CRCL LLP into Rassense Private Limited through the fundraise with Spark Capital AIF and was responsible for undertaking the first ever AIF investment in the contract food services in

Chennai, Sep 4: The Tamil Nadu government has sanctioned Rs. 1,964 crore for the Chennai Metro Rail project's proposed extension from the airport to Kilambakkam.

KIEAMBAKKAM

₹4,080 crore

REVISED 005T ₹9,335 crore

THE STRETCH

15.46km

Arlgnan

Anna Zoo

TO AIRPORT LINE

The 15.5-km stretch will feature 13 elevated stations and link major hubs such as Pallavaram, Chromepet, Tambaram, Perungalathur, and Vandalur. Once completed, the line will provide seamless connectivity to the Kilambakkam bus terminus, Chennai airport, and Tambaram railway station.

The total cost of the metro extension project is estimated at Rs. 9,335

crore. The state has moved ahead with funding, while awaiting the Centre's approval for its share of the investment.

Pallavaram

Kothandam Nagar

Mahalakshmi Colony

MAJOR STATIONS

) Chromepet

In response to an RTI filed by GIS expert and transport activist Dayanand Krishnan, the Union Ministry of Housing and Urban Affairs clarified on August 27 that the detailed project report (DPR) is still under preliminary examination, with no official meetings

held so far. Last month, the state had also cleared Rs. 2,442 crore for preparatory works on the 21.76-km Koyambedu-Pattabiram Metro stretch.

NAME CHANGE I, LAKSHMI TAMILSELVAM W/O TAMILSELVAM, Date of Birth: 12/06/1975, Address: 3/375, Venkateswara Nagar Street . Kottivakkam, Tiruvan miyur, Chennai -- 600041 shal

LAKSHMI RATHINA ASARI

NAME CHANGE

be known as LAKSHMI TAMILSELVAM

BINAL KETAN BARTWAL S ARISHEK Date of Birth 25/03/1996, ADDRESS : 4A SERENITY SHANGRI LA APTS B–30 , FIRST MAIN ROAD , THIRUVENGADAM NAGAR AMBATTUR, CHENNAI shall henceforth BINAL BARTWAL

BINAL KETAN BARTWAL

NAME CHANGE

W/O. Moolakadai Fuzail Ahmed

Katmani

of

O. AYESHA SIDDEQUAH

Birth:14 05 1985

Vaniyambadi

shall henceforth

Address

Street

W/O: Venkatesan, Date o Birth: 16.09.1978. Residin at No.7/64, Madurai Pillai Street, Arakkonam, Ranipet –631001 Shall henceforth be known as ROOPAMALA VENKATESAN

> ROOPA MALA RAJAN O. AYESHA SIDDEQUAH

Date

Residential

No.1261.

Neelfield

635 751

known AYESHA SIDDEQUAH

NAME CHANGE Naikar Abdul Ruknudeen Naikar Abdul Rahman of Birth: 20.04.1955 Date Address: No.11/A. Jala Road, Mottu Kollai 8th Street, Ambur- -635802. Tirupattu District. shall henceforth

> Naikar Abdul Ruknuddin Naikar Abdul Ruknudeen

NAME CHANGE

Thiru Narayanan, Date of Birth 27/07/1984, ADDRESS: NO . 6, Adambakkam, Chennai

N.SEKARAN

NAME CHANGE

RANGANATHA NAIDU, S/C Ranganathan, Date of birth 18.09.1962, Address: No.8 5th Cross Street, Modern City Pattabiram, Chennai -600072 shall henceforth be known as Thippannarao Ranganathan

THIPPANNARAO RANGANATHA NAIDU

CORDIAL NIDHI LIMITED CIN: U65991 TN1995 PLC 030380

Central Government Recognised Nidhi Company No.140, Gandhi Road, West Tambaram, Chennai-600 045 Phone No.: 044 4782 3924

NOTICE TO THE SHARE HOLDERS

Notice is hereby given that 30th Annual General Meeting o the Share Holders of the Nidhi will be held at No. 140,Gandh Road, West Tambaram Chennai–600 045 on Saturday, 27th September 2025 at 11 a.m. to transact business share holders are requested to attend the meetings

By order of the Board P. Venkatraman Place : Tambaram DIN: 00780432 Date: 04.09.2025

SATHLOKHAR SYNERGYS E&C GLOBAL LIMITED

CIN: L45400TN2013PLC092969 Regd. Off.: Plot No.5171, 9th Street, Ram Nagar North Extension.

Madipakkam, Kanchipuram, Saidapet, Tamil Nadu, India, 600091.

Website: www.sathlokhar.com, Email: cs@sathlokhar.com Ph.: +91 72995 41122

NOTICE OF 12th ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E- VOTING

Notice is hereby given that the 12th Annual General Meeting ('AGM') of SATHLOKHAR SYNERGYS E&C GLOBAL Limited will be held on Thursday, the 25th September 2025 at 11:30 a.m. (IST) through video conferencing ("VC") / other Audio Video Means ('OAVM") without presence of physical quorum to transact the business as set out in the Notice of AGM. The eemed venue of the meeting shall be the registered office of the Company.

In compliance with the Circulars, electronic copies of the Notice of the 12th AGM and the Annual Report for the financial year 2024-25 comprising of the audited financial statements for the financial year 2024-25, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto have been sent on September 03, 2025, electronically, to all members whose email addresses are registered with the Company/ Company's Registrar and Transfer Agent, Purva Sharegistry India Private Limited (RTA) / Depository Participants (DPs). These documents also be available on the website of the Company at www.sathlokhar.com and on the website of National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com.

Remote e-voting and e-voting during the AGM:

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system provided by National Securities Depository Limited (NSDL) ('remote e-voting'). The facility of voting will also be made available during the AGM and those members who have not cast their vote on the resolutions through remote evoting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through the e-voting system at the AGM. A Person whose name is recorded in the register of members or in the register of beneficial owner maintained by the depositories as on the cut-off date, i.e.,18th September, 2025, will only be entitled to avail the facility of remote e-voting as well as voting in the Annual

The e-voting period commences on Monday, September 22, 2025 (9.00 a.m. IST) and ends on Wednesday, September 24, 2025 (5.00 p.m. IST). During this period. Members may cast their vote electronically. The e-voting module shall be disabled by NSDL thereafter.

Members are provided with a facility to attend the AGM through electronic platform provided by National Securities Depository Limited. Members may access the platform to attend the AGM through VC at www.evoting.nsdl.com by using the remote e-voting credentials. The link for the AGM will be available in the member's login where the "Event" and the "Name of the company" can be selected. The Members who cast their votes by remote e-voting prior to the date of AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote

Detailed procedure of remote e-voting / e-voting and attending the AGM through VC/ OAVM has been provided in the notice of AGM. Any person who becomes shareholder of the company after sending the notice of the AGM but before the cut-off date, i.e., 18th September, 2025, may obtain the login ID and password by sending a request at **evoting@nsdl.co.in**. However, if the person is already registered with NSDL for remote e-voting then the existing user ID and password can be used for casting vote

The Board of Directors has appointed Mr.Rabi Narayan Pal of M/s.Rabi Narayan & Associates, Practicing Company Secretary as the Scrutinizer for conducting E-voting process in a fair and transparent manner

In case of any queries, members may refer the Frequently Asked Question (FAQs) and e-voting user manual for shareholders available at the above website of the www.evoting.nsdl.com. For any grievance/ queries relating to e-voting, members are requested to contact on 022 - 4886 7000 or send a request on e-mail: evoting@nsdl.com. and Mr. Anil Prasad Sahoo, Company Secretary Sathlokhar Synergys E&C Global Limited at Registered Office: Plot No.5171, 9th Street, Ram Nagar North Extension, Madipakkam, Kanchipuram, Saidapet, Tamil Nadu, India, 600091, Email: cs@sathlokhar.com, Tel: +917299541122.

Place : Chennai

Date: 04.09.2025

For Sathlokhar Synergys E&C Global Limited Sd/-

(Anil Prasad Sahoo) Company Secretary & Compliance Officer known

NAME CHANGE

BALASUBRAMANI, Date of Birth

09 / 03 / 2005, ADDRESS: NO. 15, DR. M. VARATHARASANAR

TREET, R.G.N. COLONY IARAVARIKUPPAM, REDHILLS

600052.

NAME CHANGE

Venkatachary, S/o. Venkatachary

Residing at 2142, 12tth Floor Tower 2A, Prestige Bella Vista

nown as New Given Name: URESH New Sur name:

Old Given Name: Suresh, Old Sur Name: Venkatachary

NAME CHANGE

I, Babu Kunhinandaramnair

Date of Birth: 25/05/1959

Address: No.1, Kattabomman 9th

Street, RV Nagar, Kodungaiyur,

Babu Natuvila Kantimethil

Babu Kunhinandaramnair

NAME CHANGE

Uzhaipalar Nagar Pattabiran

Henceforth be known

Avadi Chennai-600072, Shall

GOWTHAMI DHARMALINGAM

GOWDHAMI DHARMALINGAM

NAME CHANGE

I, Rajender Kumar Aggarwal, H/o. Alka, Date of Birth:31/03/1970, Address:

3irth:31/03/1970, Address: 5 No.231/2B1, F No.B1/4, 3- Block, 1st Floor, Ruby Dhaksin School Road, Madambakkam,

School Road, Mauannes... Agaramthen–600 126, shall Scath be known as

Rajender Kumar Aggarwal

NAME CHANGE

Mohamed Elias, Date of Birth

15 / 06/ 1971. ADDRESS:4/514

89th Street, Muthamil Nagar

known

MOHAMMED ZUBAIR

Kodungaiyur,

600 118,

ZUBAIR E, Son of Thiru

Chennai

shall henceforth

ZUBAIR

H/o. Alka

henceforth be RAJENDER KUMAR

Chennai — 600118,

DHARMALINGAM

DHARMALINGAM,

Birth:13.06.1990.

at : NO 164,

henceforth

Kunhi Anandan Nair

Ayyappanthangal, Che 300 056. shall henceforth

Namakkal

SURESH VENKAT

S/O.

of Birth

SURYA PRAKASH

SURYA PRAKASH

Old Given Name

Srinivasar

30.06.1954

Chennai

shal

Date o

Residing

6th Street

be known as

SURYA PRAKASH, S/O

I, N.SEKARAN,

600088. shall henceforth N.D. SHEKHAR

Saptarishi Agro Industries Ltd

SAPTARISHI AGRO INDUSTRIES LIMITED

Regd. Office: Padalam Sugar Factory Road, Pazhayanoor Post Chengalpattu District, Tamilnadu- 603 308. ||www.saptarishiagro.com || Saptarishi121@gmail.com || CIN: L15499TN1992PLC022192 || Contact No. 079-40306965

NOTICE OF 33rd ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING INFORMATION, CUT-OFF AND BOOK CLOSURE DATES

lotice is hereby given that the Thirty Third Annual General Meeting "33rd AGM") the Shareholders of Saptarishi Agro Industries Limited (vened on Thursday 25tl Clock.(IST) through Video Conferencing ("VC") Means ("OAVM") facility to transact the Ordinary & Special Businesses, as set out in the Notice of the 33rd AGM, in compliance with the applicable provisions of the Companies Act. 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015 ead with General Circular No. 20/2020 dated May 5, 2020 read with Circular Nos 14/2020 17/2020 33/2020 39/2020 02/2021 21/2021 02/2022 and 10/2022 dated April 8, 2020, April 13, 2020, September 28, 2020, December 31, 2020, January 13, 2021 January 31, 2021 and May 5, 2022, No. 10/2022 dated December 28, 2022 respectively (collectively referred to as "MCA Circulars") and Securities and Exchange Board of India vide Circular No. SEBI, HO/CFD/CMD1/CIR/P/2020/79 dateď May 12. 2020. Circular No. SEBI/HO CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and Circular No. SEBI/HO/ CFD/CMD2/ CIR/P/2022/62 dated May 13, 2022 and Circular No. SEBI/HO/ CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 issued by the Securities and exchange Board of India ('SEBI") from time to time (hereinafter collectively referred to as the 'Circulars') vide which, companies are allowed to hold AGMs through VC/OAVM, without the physical presence of the members at a common venue. Members participating through the VC/OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies

The documents referred to in the Notice of the AGM are available electronically for inspection by the Members from the date of circulation of the Notice of the AGM. Members seeking to inspect such documents can send an e-mail to aptarishi 121@gmail.com

Notice is also hereby given that Pursuant to the Provisions of Section 91 of the Companies Act, 2013 ('Act') read with the rule 10 of Companies (Management and Administration) Rules, 2014, the register of members and share transfer books of the Company will remain closed from Thursday, 18th September, 2025 to Thursday, 25th September, 2025 (both days inclusive) for the purpose of 33rd AGM of the Company.

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 (as amended), the Members are provided with the facility to cast their votes on all resolutions as set forth in the Notice convening the AGM using electronic voting system (e-voting) provided by CDSL. The voting rights of Members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on Thursday, 18th September, 2025 (cut-off date).

The remote e-voting will commence on Monday, 22nd September, 2025 at 9.00 A.M and ends on Wednesday, 24th September, 2025 at 5.00 P.M. During this period, the members of the Company holding shares either in physical form or in demat form as on the Cut-off date i.e. Thursday, 18th September, 2025 may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by CDSL thereafter those Members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM.

The Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again. Any person, who acquires shares of the Company and becomes a Member of

the Company after the Notice has been sent electronically by the Company and holds shares as on the cut-off date may obtain the login ID and password by sending a request to helpdesk.evoting@cdslindia.com. However, if he/she is already registered with CDSL for remote e-voting then he/she can use his/ her existing User ID and password for casting the votes. n case of queries relating to e-voting, members/beneficial owners may refer

the Frequently Asked Questions and e-voting user manual available at the CDSL website: www.evotingindia.com or contact at 022-23058738 and 022-3058542/43. In case of any grievances relating to e-voting, please contact 25th Floor, A Wing, Marathon Futurex, Mafatlal Mills Compound, NM Josh Marg, Lower Parel (E), Mumbai - 400 013 E Mail ID -helpdesk.evoting@

The details of the AGM are available on the website of the Company at https://www.saptarishiagro.com/wp-content/uploads/2025/09/Annual Report_2024_25.pdf and CDSL at www.evotingindia.com, BSE Limited at

For, Saptarishi Agro Industries Limited

Privanka Tripathi Company Secretary & Compliance Office

M/S. TATIA GLOBAL VENNTURE LTD

Regd.Off.: Old No.12, New No.29, Mookathal street, II Floor, Purasawalkam, Chennai 600 007.

Tel: 044-48676774, Email Id: tatiainfo@gmail.com, Website: tatia.co.in

Public Notice of the 31st AGM, E-Voting Information and Book-Closure Dates

2025 at 10.00 A.M. through Video Conference ('VC') to transact Ordinary and Special Business as set

TN clears Rs. 1,964 cr for

Airport-Kilambakkam

Metro extension

Tambaram

C trumbultyur

Peerkankaranal

Perungalathur

Vandatur

Kilambakkam

Bus Terminus

Notice is hereby given that the **31st Annual General Meeting (AGM)** of the members of **'TATIA GLOBAL VENNTURE LIMITED'** ('the Company') will be held on **Thursday, 25th September**

out in the Notice of AGM dated 30th August 2025. In compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act"), the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), read with the Ministry of Corporate Affairs ("MCA") General Circular No. 09/2024 dated September 19, 2024, and earlier circulars issued by the MCA on the same subject ("MCA Circulars"), and SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD/2/P/CIR/2024/133 dated October 3, 2024, read with earlier circulars issued by the SEBI on the same subject ("SEBI Circulars"), physical attendance of members at the AGM venue is not required, and the AGM can be held through VC or OAVM. Hence, members can attend and participate in the 31st AGM through VC and shall be counted for the purpose of reckoning the quorum under Section 103

Further, the MCA Circulars and the SEBI Circulars have also provided relaxation from dispatching hard copies of the Annual Report (collectively referred to as "Applicable Circulars"). In compliance with the above Applicable Circulars and owing to the difficulties involved in dispatching physical copies of the Annual Report, kindly note that electronic copies/web-link of the Notice of the AGM and Annual Report for FY 2024–2025 has been already sent to all members whose e-mail addresses are registered with the Company/Depository Participant(s) within the prescribed time lines. However, as per Regulation 36(1)(b) of the Listing Regulations, a letter containing the web-link, including the exact path where complete details of the Annual Report containing the AGM Notice are available, has been sent to those member(s) who have not registered their email address(es) either with the Company, any Depository or the Registrar & Share Transfer Agent (RTA) of the Company, i.e., Purva Sharegistry (India) Private

Notice for the financial year 2024–25 are available is as follows:

- Website:https://www.tatia.co.in/
- Exact Path: https://www.tatia.co.in/files/Annualreport.php

The Notice of the 31st AGM and the Annual Report for FY 2024–2025 will also be made available on the Company's website (https://www.tatia.co.in/), the websites of the BSE Limited and the Depositories, and can also be downloaded from these platforms.

Members holding shares in dematerialized mode are requested to register their e-mail addresses and

mobile number(s) with their relevant depositories through their depositary participants. Members holding shares in physical mode are requested to furnish their e-mail addresses and mobile number(s) with the Company's RTA as mentioned above. Detailed procedure is provided in the Notice of AGM.

The Company has provided remote and e-Voting facility to all its members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-Voting system during the AGM. Detailed procedure is provided in the Notice of AGM.

Notice is further given that, pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer books of the Company will remain closed from Friday, 19th September, 2025, to Thursday, 25th September, 2025 (both days inclusive) for the

In compliance with Regulation 44 of the Listing Regulations and Section 108 of the Act read with Rule 20 $\,$ of the Companies (Management and Administration) Rules, 2014, the Company is providing its members, facilities for remote e-Voting. Members holding shares either in physical form or dematerialised form, as on the Cut-Off Date on Thursday, 18th September, 2025, may cast their vote electronically on the businesses set forth in the Notice of 31st AGM through the electronic voting system, from a place other than the place of venue of the AGM (remote e-Voting).

All the members are informed that:

- (i) The businesses as set forth in the Notice of 31stAGM may be transacted through e-Voting. (ii) The remote e-Voting shall commence on Monday, 22nd September, 2025 at 9.00 A.M (IST).
- (iii) The remote e-Voting shall end on, Wednesday, 24th September, 2025 at 5.00 P.M (IST).
- (iv) The Cut-Off Date for determining the eligibility for e-voting Thursday, 18th September, 2025.

Any person, who acquires shares of the Company and becomes member of the Company after the dispatch of Notice and holding shares as on the Cut-Off Date i.e., on, Thursday, 18th September, 2025 may obtain User ID and Password by sending an email toevoting@purvashare.com. However, if a person is already registered for remote e-Voting, then existing User ID and Password can be used for

All grievances connected with the facility for e-Voting or attending the 31st AGM may be addressed to Ms. Deepali Dhuri, Compliance Officer, Purva Sharegistry (India) Private Limited, Unit No. 9, Shiv Shakti Industrial Estate, J. R. Boricha Marg, Lower Parel (East), Mumbai - 400011 or write an email to evoting@purvashare.com or contact at 022-49614132, 022-49700138 or 022-35220056.

Members eligible to vote may note that:

under the Listing Regulations.

- The remote e-Voting module shall be disabled after 5.00 P.M. on Wednesday, 24th September 2025 and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed
- The members who have cast their votes by remote e-Voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again; and
- A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-Off Date only shall be entitled to avail the facility of remote e-Voting.
- If a member cast votes by both modes, then voting done through e-Voting shall prevail and e-Voting during the AGM shall be treated as invalid.
- The Company has appointed M/s.Lakshmmi Subramanian & Associates, Practising Company Secretaries, having office at Murugesa Naicker Complex, No.81, Greams Road, Chennai-600006 as the Scrutinizer to scrutinise the e-Voting process at AGM in a fair and transparent manner. The results of e-Voting will be announced by the Company on its website https://www.tatia.co.in/

and also at the website of stock exchange at www.bseindia.com within the timelines prescribed On Behalf of the Board For Tatia Global Vennture Limited

> Madhur Agarwal Company Secretary and Compliance Officer (ACS 72821)

Place : Chennai Date: 03.09.2025

Date: 02 September 2025 Place: Ahmedabad

Membership No.: A29454

இந்தியாவின் புகழ்பெற்ற 5 கலைக்கூடங்கள் சார்பில்

சென்னை லலித் கலா அகாடெமியில் 37 ஓவியர்களின் சமகால படைப்புகள்

சென்னை "காண்டெம்பரரி அகாடெமியில் நவ்" கலைப்பில் என்ற கலைக் கண்காட்சி ஆகஸ்ட் ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தக் ் கண்காட்சியில் 37 ஓவியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட காட்சிக்கு வியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சமகால பாரம்பரிய ஓவியக்கலையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வாய்ப்பை ஒரு வழங்குகிறது.

இந்த ஓவியக் கண்காட்சியில் உள்ள ஓவியங்கள் வரலாறு, சமூகம், அரசியல், மற்றும் வடிவம் சார்ந்த எனப் பல தலைப்புகளைப் பற்றிப் பேசுகின்றன. பார்வையாளர்கள் சமகாலக் கலையின் நுட்பங்களையும், **ക്കൈ**ப് படைப்பகளின் ஆழமான கருத்துகளையும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

இந்தக் **ക്തെ**ப்படைப்புகள், மனிதர்களின் தனிப்பட்ட உணர்வுகள், மாற்றங்கள், சுற்றுச்சூழல், நகர ஊடகங்களின் எல்லைகளை செய்தல், படிமங்கள், விரிவடை யச் நினைவுச் சின்னங்கள் வழியே கதை சொல்லல் மற்றும் சமூக அரசியல் மற்றும் வரலாற்றுப் பார்வை, முரண்பாடுகள் போன்ற சமூக பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து



ஓவியக்கலையின்

உலகிற்கு எடுத்துச்

எதிர்கால தலைமுறையினருக்கு இந்தக்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்

உள்ள கிரீம்ஸ் சலையில் உள்ள லலித்

கலா அகாடெமியில், இந்த கண்காட்டு

17 ந்தேதி வரை நடைபெற உள்ளது

VTK Automobiles Pvt Ltd.

Raghavendra and 2 others

BEFORE THE HON'BLE STATE

CONSUMER DISPUTE

REDRESSAL COMMISSION

FA No. 441 of 2025

கலையை அறிமுகப்படுத்தும்

தளமாகவும் அமைந்துள்ளது.

என்பது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கப்பட்டவை. இந்தக் கண்காட்சியில் நாட்டின் பகுதிகளில் இருந்து பல்வேறு சமகால ஓவியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அதிதி சிங், அர்ச்சனா ஹாண்டே, ஆயிஷா சுல்சானா, கிருஷ்ணசாமி உள்ளிட்ட கலைஞர்களின் படைப்புகள்

இந்திய சமகால

ENROLLMENT NOTICE After Ten days of the publication of this notice and within Three months DAYITHA.T.K D/o: T.K.Anand, aged 22 years permanently residing at 26, 3rd Pantheon Apartments Floor. Pantheon 1st Lane, Egmore Chennai- 600008, intend having my enrollment as an Advocate moved Before the Bar Counci

of Tamilnadu and Puducherry

Bar Council Building, High Cour

600 015 இல், Loan Number: 5511 & 4360,

H.பவானி அவருக்கு சொந்தமான நகைகள்

பாலாஜி & கோ, சென்னை –1.

M-98402 81132

NOTICE Please take notice that the Appellant herein has filed the above first Appeal against the Respondent Hon'ble State Consumer Dispute Redressal Commission ordered Paper Publication on 13.08.2025 against the 2nd and 3rd Respondents herein returnable by 12.09.2025. So, make it convenient to be present before the State Consumer Dispute Redressal Commission at 10.30 a.m. on 12.09.2025 either in person or through your counsel, failing which the matter will be decided in your absence.

Ashwin Shanbhag Counsel for Appellant

பெருமையை

...Appellant

...Respondents

சொல்வதோடு,

நீதிமன்ற உத்தரவுப்படி மிகு 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தூத்துக்குடி அ.வ.எண் 245/2024 இல்

J.Chandra and 3 others ...Petitioners/Plaintiffs

எதிர்

Dhanam Rice Merchant Shop Nethaii 1st Street, Tondiarpet

....2nd Respondent/Defendant வாய்தா அறிவிப்பு ஷை மனுதாராகள்/வாதிகளால் ஷை பாகப்பிரிவினை பாகப்பிரிவினை ரங்கள் செல்லாதது நீதிமன்றத்தில் மற்றும் ஆவண என பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் நிலுவையில் செய்யப்பட்டு உள்ளது. அதில் தாங்கள் 2வது பிரதிவாதியாக எதிர்மனுதாரர்/ சேர்க்கப்படுளீர்கள். ஷை வழக்கில் நீதிமன்றத்தில் தாங்கள் ஷை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு. அதனடிப்படையில் 11.09.2025 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது அன்றைய தினம் தாங்கள் நேரிவே அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டியது. தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக தகுந்த

> விக்னேஷ் தூத்துக்குடி

வருவாய் கோட்டாட்சியர் மற்றும்

நவாய் கோட்டாட்சியர் மற்று உட்கோட்ட நடுவர் திருப்பெரும்புதூர் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்

திரு. மணவாளன் த/பெ. பலராமன் பிள்ளை எண். 5, மூகாம்பிகை தெரு, வெங்கடேஸ்வரா நகா, _ஸ்வரா நகர் ஆட்சேப்னை இருந்தால், விளம்பரம் வெளியான விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். இல்லையெனில் இந்த மனு மீது உரிய சான்றிதழ் வழங்க மேற்படி அலுவலகம் ஏற்கப்படும் என்று

> வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நவாய் கோட்டாட்சியர் மற்று உட்கோட்ட நடுவர் திருப்பெரும்புதூர் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்

மாவட்டம் வெளியூரில் இருந்ததால் தாத்தாவின் இறப்பை செய்யப்படவில்லை. இது வெளியரில் இருந்ததால்

மேற்படி நீதிம எதிர்மனுதாராகிய நாட்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். இல்லையெனில் இந்த மனு மீது உரிய சான்றிதழ் வழங்க மேற்படி அலுவலகம் ஏற்கப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. எற்கப்படும் என்று ப. மணவாளன்

மனுதாரர் /வாதியின் வழக்கறிஞர்

பெயர் மாற்றம் பிரியகர்வினி (PRIYATHARSINI) கணவர் பெயர்.பாலா முருகன் பிறந்த கேதி 12.07.1996 எண்.28 இளயாங்குடி வழி. கீழப்பிடாவூர் சிவகங்கை.630702 என்ற விலாசத்தில் வசிக்கும் நான் இனி பிரியதர்வினி (PRIYADHARSHINI) என்று அழைக்கப்படுகிறேன். பிரியதர்ஷினி (PRIYATHARSINI)

I, J. Lalitha @ Lalitha Bai @ Lalitha, W/o. Jeevarai Date of Birth - 17.05.1973 Residing at No. 22/A, Kas Vishwanathar Kovil Street Vellore, Tamil Nadu - 632004 shall henceforth be known as

NAME CHANGE

பிறந்க கேகி: 01-01-1996. ண்.1254,61வது தெரு, கொரட்டூர்

மாநிலம் என்ற முகவரியில்

- SIMEON LESLY

After ten days of the publication of this notice and within three months thereafter THIRUVATCHI, D/o the reafter THIRUVATCHI, D/o GANESAN D.O.B: 05.07.1981, aged 44 years, permanently residing at Thiruvatchi, FBG 40, Happinest VGN Enclave, Paruthipattu VTC Kamarajnagar PO, Kamaraj Sub District; Poonamallee District; Thiruvallur State; Pincode 600071, Tamil Nadu intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai — 600104.

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர், தாம்பரம்

எண்.7, சுவாமி விவேகானந்தர் தெரு, சீனிவாச நகர், பீர்க்கன்காரணை. பெருங்களத்தூர், சென்னை - 600063.

தேதியில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவுச் செய்ய தவறியதால் செய்து கொள்ளுமாறு எதிர்மனுதாரருக்கு உத்திரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள பேரில் ஆட்சேபனை இருப்பின் ஆட்சேபனையை வரும் 15 நாட்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சமுகத்தில் நேரில் அல்லது வழக்கறிஞர் ஆஜராகித் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

B.Barath Kumar

Second Respondent - M/s. Cloudtail India Pv Itd., Represented by its Authorises

Address mentioned in GST website:

Please take notice that the above South please to order notice returnable by

The Hon'ble District Consumer Disputes Redressal Commission, Chennai South directed you to appear either in person or through your Pleader before the said Cour on the said day without fail. Failing which the above complaint may be decided in your absence on merits.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் இடைக்கால மனு எண். 6 /2025

அ**சல் வழக்கு எண்** 98/2012 1.கிருஷ்ணவேணி (எ) மல்லிகா 2.அமுதா மனுதாராகள்/வாதிகள் சரோஜா (இறப்பு) மற்றும் 7 பேர்கள்

9. கோகிலா ..9வது எதிர்மனுதாரர்/ பரிந்துரைக்கும் 9வது பிரதிவாதி

திருமதி.கோகிலா, க/பெ.பாலன் எண். 133, பாகல்மேடு ക്നകെങ്ങി ஊத்துக்கோட்டை வட்டம்,

மற்படி ந்துமன்றத்தில் சவது எதிர்மனுதார்கிய தங்களுடைய வருகைக்காக போடப்பட்டுள்ளது. ஆகவே வருகிற 08.09.2025 அன்று காலை 10:30 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ மேற்படி நீதிமன்றத்தில் _____ முறபடி நதுமன்றத்தில் ஆஜராக வேண்டுமாறும், தவறினால் மேற்படு இது ச்சு--ற்படி இடைக்கால மனு தங்களுக்கு

அசல் நிலம் / சொத்து ஆவணம் காணவில்லை

த/பெ. ராஜமாணிக்கம் நெ. 12, பிளாக் - 1 கோச்சர் பஞ்ச்ஷீல் அப்பார்ட்மெண்ட், நெ. 129, CTH ரோடு, அம்பத்தூர் சென்னை - 600098

No.87-77/13, Acharappan Street Park Town. Chennai - 600 003 என்ற விலாசத்தில் உள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளியான பொருட்கள் நாள் 06.09.2025 அன்று காலை 11.00 A.M. மணியளவில் 30, கோடம்பாக்கம் ரோடு மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம் சென்னை — 33 என்ற விலாசத்தில் அரசு ஒப்புதல் பெற்ற மெஸா்ஸ். போஹ்ராஸ் ஆக்ஷ்னீா்ஸ் ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

நீதிமன்ற உத்தரவுப்படி மைமிகு 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தூத்துக்குடி

J.Chandra and 3 others எதிர்

ஷை வாதிகளால் ஷை நீதிமன்றத்தில் ணை வாதுகளால் கூடி தூ பாகப்பிரிவினை மற்றும் ஆவணங்கள் செல்லாதது என பரிகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் 2வது பிரதிவாதியாக நிலுவையில் ______ தாங்கள் 2வது பிரதிவாதுயாக சோக்கப்படுளிகள் ஷை வழக்கில் ஷை நீதிமன்றத்தில் காக்கல் அதனடிப்படை அக அஜராக வேண்டி செய்யப்பட்டு அக அதனடிப்படை மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு. அதனடிப்படையில் 11.09.2025 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது ு. அன்றைய தினம் தாங்கள் நேரிலே அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டியது. தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை இதன்மூலம் அறிவிக்கலாயிற்று.

வழக்கறிஞர்கள் வீரமணி விக்னேஷ் பொன்ராஜ். தூத்துக்குடி

Before The Hon'ble Vi Additional Family Court At Chenna O.P.No.3670 of 2024 Ayvaraj, S/o.Ayyanar

Aged 34 Years

Kalai Selvi, D/o. Madasamy Aged 37 Years No.2/195, Vengaivasal Main Road

எதிர்மனுதாரராகிய நீங்கள் மேற்படி வழக்கை கவனத்தில் கொண்டு விசாரணை நாளான 07.10.2025 காலை 10.30 மணிக்கு மேற்படி நீதிமன்றம் முன் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகும்படியும் தவறினால் வழக்கில் ஒருதலைபட்ச உத்தரவு வழங்கப்படும் என்பதையும் தெரிவிக்கிறோம்.

IN THE COURT OF HON'BLE SUB-ORINATE JUDGE AT ALANDUR

H.M.O.P.847 OF 2023

...Respondent

No.14/18, Sakti Vinayagar Street, M.G.R.Nagar.

Kalaingar Kruananidhi Nagar Chennai-600 078.

posted for hearing on 11.09.2025 for your appearance before the Hon'ble Sub-Orinate Chennai on 11.09.2025 either in person or through your Counsel at about 10.30 a.m failing which the matter will be heard and decided in your absence.

IN THE XII COURT OF SMALL CAUSES, CHENNAI Execution Petition No. 643 of 2025

In RCOP. No. 1512 of 2018 M/s. Chittapuram Amruthavalli Thayaramma Trust,

Represented by its Trustee V.Sridhar, ... Decree-holder -Vs-

... Judgment-Debtors

W/o. Late Abdul Hakeem, Old No. 196, New No. 208, Rasappa Street, Park Town Chennai - 600 003. 2. Mr. Avwaan S/o. Late Abdul Hakeem Rasappa Street, Park Town, 3. Mr. Rehan Hakeem S/o. Late Abdul Hakeem, Rasappa Street, Park Town Chennai - 600 003. All Judgement Debtors also at: A-12, Sreshta Apartments,

Kilpauk, Chennai -600010 ... Judgment-Debtors Whereas the above-named Decree Holder has filed the captioned Execution Petition, which is pending

Mothilal & Goda, Advocates

பொது அறிவிப்பு திருச்சி மாவட்டம், உறையூர், பாண்டமங்கள அக்ரஹாரம், எண். 47 இல் வசிக்கும், சுமார் 66 வயதுடைய ஜானகிராமனின் குமாரர் T.J. ரவிச்சந்திரன், (ஆதார் எண். 463572638545) ஆகிய நான்,

அறுவால் ஆண்ணியாக மற்றும் எல்லலை அறுவால்லற்றும் பூற்பு மற்று ஆண்ணில் பார்ப்பட்டிர். 191/1998, 192/1996, 193/1996, மதுரை திருமங்கலம் சார்ப்பிற்பாளர் அலுவலகத்தில் பதிவ பெற்ற பொது அதிகார ஆவணம் 118/1996 மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெற்ற பொது அதிகார ஆவணம் 59/1993, 53/1994 மற்றும் அசல் ஆதார்கார்டு, ATM பதிவு பெறற பொது அதிகார ஆவணம் 59/1993, 53/1994 மற்றும் அசல் ஆதார்காடு, AIV கார்டு, கெரெடிட்கார்டு ஆகியவை வைத்து இருந்தேன். மேற்படி ஆவணங்கள் அடங்கிய மஞ்சள் பையை நானும் எனது மனைவியும் நாங்கள் சென்ற இடம் எல்லாம் போய்பார்த்ததில் எங்கை பைகிடைக்கவில்லை. மேற்படி பத்திரத்தை கண்டெடுப்பவர்கள் கீழ்கண்ட என் விலாசத்திற்கு 7 நாட்களுக்குள் சேர்த்து விடும்படி கேட்டுக்கொள்ளபடுகிறேன். அவ்வாறு சேர்க்க படாவிடில்

PUBLIC NOTICE

This is to the general public That my client Mr.V.Ravi S/o.Mr.Visvalingam Authorized Signatory of M/s.Arunmozhy Educational Trust residing at NO.232 Main Road, Kattumannarkoil (TK), Veeranandapuram, Cuddalore-608 301, ha lost the Sale Deed Doc.Nos.1040/1993, 984/1998 & 513/1999 for the Property All that Piece and parcel of Land and Building, comprised in Survey No.201/2B, measuring with an extent of 85 Cents & S.No.202/1 measuring an extent of 82 Cents & S.No.202/2A measuring an extent of 1 Acre 71 Cents, admeasuring with an extent of 3 Acre 37 Cents., Situated at Veeranandhapuram village Kattumannarkoil Taluk Chidambaram District while he is returning hom after taking Xerox Copy of the same near Kattumannarkoil bus stand or 10.06.2025. The same could not be traced by his in spite of diligent search Anyone having any interest or claim on the same or in possession of the said document, is hereby called upon to file their objection with documentar proof to the undersigned within Seven days from this date, failing which i will be presumed that the above said original documents are lost. Finde s requested to hand over the same either to me at the below mention

Old No.92/2, New No.10/1, Muthiah Mudali Street Vellala Teynampet, Chennai – 600086

மாண்புமிகு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் முன்பாக,

கூட்டு நிறுவன மனு எண். CP(CAA)/48(CHE)/2025

நிறுவன விண்ணப்ப எண். CA(CAA)/4(CHE)/2025 ஹீலியோஸ் ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் லிமிடெட்

CIN: U74999TN2015PLC101208 பதிவு அலுவலகம்: எண். 609, மவுண்ட் ரோடு லட்சுமி பவன்,

. மனுதாரா் நிறுவனம் – 1/டிரான்ஸ்பரா் நிறுவன

CIN: L31909TN1972PLC006196

IVவது தளம், சென்னை 600 006

. மனுதாரா் நிறுவனம் — 2/டிரான்ஸ்பாீ நிறுவனட

ஹீலியோஸ் ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் ("டிரான்ஸ்பரர் நிறுவனம்") மற்றும் இந்தோ – தேஷனல் லிமிடெட் ("டிரான்ஸ்பரி நிறுவனம்") மற்றும் அவற்றின் பங்குதாராகள் மற்றும் கடன் வழங்கியவாகள் இடையேயான ஒருங்கிணைப்பு திட்டத்தை அனுமதிப்பதற்காக, நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவுகள் 230 முதல் 232 வரையிலான விதிகளின் கீழ் ஒரு நிறுவனத் திட்ட மனுவை, மாண்புமிகு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ("NCLT"), சென்னை அமர்வு, ஆகஸ்ட் 01, 2025 அன்று ஏற்றுக்கொண்டது. மேற்கூறிய நிறுவன மனு, செப்டம்பர் 17, 2025 அன்று மாண்புமிகு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், சென்னை அமர்வு ("NCLT") முன்பாக விசாரணைக்கு வர உள்ளது

இந்த மனுவை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ விரும்பும் எவரும் பதிவாளர் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், கார்ப்பரேட் பவன், ⊪வது தளம், கடற்கரை சாலை, மண்ணடி ஜார்ஜ் டவுன், சென்னை 600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் இந்த மனுவை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ விரும்பும் எவரும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, தேசிய நிறுவன சட்ட கீர்ப்பாயம், கார்ப்பரேட் பவன், Illவது தளம் கடற்கரை சாலை, மண்ணடி, ஜார்ஜ் டவுன், சென்னை 600001 என்ற முகவரியி பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். மேலும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்த பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களில் உள்ள டிரான்ஸ்பரா நிறுவனம் மற்றும் டிரான்ஸ்பரீ நிறுவனத்திற்கும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஒரு நகலை அனுப்ப வேண்டும். அவரது பெயர் மற்றும் முகவரியுடன், நிறுவன மனுவின் இறுதி விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு (2) நாட்களுக்கு முன்னதா மனுதாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை வந்துசேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அத்தகைய நபர் மனுவை எதிர்க்க முற்படும் பட்சத்தில், அதற்கான காரணத்தை ஒரு பிரமாணப் பத்திர வடிவில் அத்தகைய அறிவிப்புடன் சேர்த்து

நிறுவன மனுவின் நகல், பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தியவுடன், கீழே

கையொப்பமிட்டவரால் கோரும் எந்தவொரு நபருக்கும் வழங்கப்படும் செப்டம்பர் 4, 2025 தேதியிட்டது

ஹீலியோஸ் ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் லிமிடெட்டிற்கா

ஒப்பம்/-ஜெயராமன் ஸ்ரீனிவாசன்

ஐபவர் சொலூஷன்ஸ் இந்தியா லிமிடெட்

CIN: L72200TN2001PLC047456

பெசன்ட் நகர், சென்னை 600 090.

மின்னணு– வாக்களிப்பு தகவல்

ப்பு வணிகத்தை பரிவாத்தனை செய்ய நிறுவனத்தின் உறுப்பினாகளின் 4்வது வருடாந்திர பொதுக்கூட்டம் 26 செப்டம்பா், 2025 வெள்ளிக்கிழமை அன்று காலை hitaliu (krijum) arominal arija("VC") (Mar call

("OAVM") மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

தேதியிட்ட பொது சுற்றிக்கை என். 09/2024, இதே விஷயத்தில் MCA ஆல் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றிக்கைகள் ("MCA சுற்றறிக்கைகள்") மற்றும் செக்யூரிட்டிஸ் ண்ட எக்ஸ்சேஞ்ச் போடு ஆப் இத்தியா வெளியிட்ட அக்டோபர் 3, 2024 ததியிட்ட SEBI/HO/CFD/CFDPoD/2/P/CIR/2024/133 ஆகியவற்றுக்கு இணங்க, தையட்ட பெரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு உறுப்பினர்கள் நேரடியாக வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு உறுப்பினர்கள் நேரடியாக வருகை தேவையில்லை மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) காணொளி காட்சி ("VC") அல்லது இதர ஒளி ஒலி சாதனங்கள் ("OAVM") மூலம் நடைபெற உள்ளது. எனவே, உறுப்பினர்கள் VC/OAVM மூலம் 40வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்சத்தை கணக்கிடும் நோக்கத்திற்காக அவர்கள் கணக்கிடப்படுவார்கள்.

கொண்ட வருடாந்திர அறிக்கையின் முழுமையான திக்கும் சரியான பாதை உட்பட இணைய்பு, நிறுவனத்திலோ அல்லது எந்தவொரு டெபாசிட்டரியிலோ அல்லது நிறுவனத்தின் RTA அதாவது கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டிலோ கங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பகிவ செய்யாக

http://www.ipwrs.com/Investors%20About%20us.php

கட்ஆஃப் கேதியில் (வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர், 2025) உறுப்பினர்களின் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதி மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்க தகுதியுடையவர்கள். நிறுவனம் CDSL-விருந்து மின்னணு வாக்களிக்கும் சேவைகளைப் பெற்றுள்ளது மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு காலம் செப்டம்பா் 23, 2025 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்குத் (இந்திய நேரப்படி) தொடங்கி செப்டம்பா் 25, 2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு (இந்திய ரோப்படி) (மடிவடையும்.

பட்டியல் விகிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 91 ஆகியவற்றுக்கு இணங்க, கம்பனியின் உறுப்பினர்களின் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் செப்டம்பர் 20, 2025 சனிக்கிமமை முதல் செப்டம்பர் 26, 2025 வெள்ளிக்கிமமை வரை

(இரு நாட்களையும் உள்ளடக்கி) மூடப்பட்டு இருக்கும். 4௦வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கான மின்னணு வாக்களிப்பு செயல்முறை குறித்த அறிக்கையை வழங்குவதற்கான ஆய்வாளராக, M/s. லக்ஷமி சுப்ரமணியன் &

நிறுவனத்தில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாமல் காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், பெயர், போலியோ எண், முழு முகவரி, பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி, பங்குச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்

வழிமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வசதி மூலம் வாக்களிப்பது குறித்து வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் வினவல்கள் இருந்தால், மின்னணு வாக்களிப்பு செயல்முறை பற்றிய தெளிவுகளைப் பெற, CDSLன் மின்னணுவாக்களிப்பு இணையதளத்தில் உறுப்பினர்கள் அறிவுறுத்தல்களைப் பார்க்கவும் அல்லது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பயனர் கையேட்டைப் பார்க்கவும்.

இடம்: சென்னை

(அனில் பிரசாத் சாஹூ) கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

IN THE HIGH COURT OF IUDICATURE AT MADRAS (Special Original Jurisdiction) WMP. No: of 2025

T-13. Kundrathur Police Station Ponneri Taluk, 2. SABARI Police Constable, T-13. Kundrathur Police Station. Chennai 69 3. VENKATESAN Police Constable, T-13, Kundrathur Police Station,

Chennai 69

-Versus-R-1 THE REGISTRAR State Human Rights Commission. 143, P.S Kumarasamy Raja Salai Greenways Road, Chennai- 600 028 No.21. Mettu Theru. Kundrathur, Chennai-69 R-3 INSPECTOR OF POLICE Kundrathur Police Station

R-2 M.PRAKASH S/o. Manickam, No.21, Mettu Theru, Kundrathur, Chennai-69

for the hearing on 10.09.2025 Make vourself convenient to appear before the above said court on 10.09.2025 at 10.30 a.m. either in person or through counsel and defend your case, failing which the matter will be decided on merits. M. Maharaia

Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to the Bar Counci

இ.கா.மனு எண் 4/ 2024

D.Jeyachandran, S/o (late) Durairaj

இதன்மூலம் அறிவிக்கலாயிற்று வழக்கறிஞர்கள்

அம்பத்தூர், சென்னை 600 056. மேற்படி முகவரியில் வசிக்கும் நான் என்னுடைய தாத்தா பலராமபிள்ளை த/பெ. முனுசாமிபிள்ளை என்பவர் எறையூர் கிராமம், வைப்பூர், 'B' பிளாக், திருப்பெரும்புதூர் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் என்ற இடத்தில் 10.06.1983 அன்று இறந்தார். வெளியூரில் இருந்ததால் தாத்தாவின் இறப்பை செய்யப்படவில்லை. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் வட்டார ஆட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் இறப்பு சள்ளு கேட்டு இறப்பு பதிவுக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த இறப்பு சான்றிதழ் தொடர்பாக யாருக்கேனும்

உள்ய சு. தற்கப்படுடி அலுவலகம் ஏற்கப்படுட தெரிவிக்கப்பட்டுள்ளது. ப. மணவாளன்

த/பெ. பலராமபிள்ளை எண். 5, மூகாம்பிகை தெரு, வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகா, அம்பத்தூர், சென்னை 600 056. மேற்படி முகவரியில் வசிக்கும் நான் என்னுடைய பாட்டி கண்ன த/பெ. பலராமபிள்ளை என்பவர் எறையூர் கிராமம், வைப்பூர், 'B' பிளாக், திருப்பெரும்புதூர் வட்டம் இடத்தில் 02.08.1984 அன்று இறந்தார் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் வட்டார ஆட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் இறப்பு சான்று கேட்டு இறப்பு பதிவுக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த இறப்பு சான்றிதழ் தொடர்பாக யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், விளம்பரம் வெளியான

SIMEON LESLEY C என்று அழைக்கப்படுகிறேன்.

ENROLLMENT NOTICE

Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days.

ந.க.எண்.03032/2025 C.வரதராஜன், த/பெ. சொக்கலிங்கம்,

மனுதாரர் தன் தாய் திருமதி.நாகபூஷணம், க/பெ. சொக்கலிங்கம், எண்.7, சுவாமி விவேகானந்தர் தெரு, சீனிவாச நகர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், சென்னை -600063 என்கிற விலாசத்தில் 09.11.2023 தற்போது மேற்படி இறப்பினை பதிவுச் எவருக்கேனும் தெரிவித்த

BEFORE THE HON'BLE DISTRICT COMMISSION, CHENNAI SOUTH C.C.No.108 /2025

-Versus-

Sy.No.352/9, Irrungattukottai, B-Block, Sriperumbudur Taluk, Kancheepuram-602117. M/s Cloudtail India Pvt 1td. Represented by its Authorised Signatory Plot No.22. Abhi Ani Terrace,

complaint filed by Complainant to pay a sum of Rs.12,227/- being the cost of washing machine, along with compensation for causing mental agony, unfair trade practice, deficiency in service and misleading advertisement in the above CC No.108/2025. The Hon'ble District Consumer Disputes Redressal Commission, Chennai

G.B.SHIVA BHARATHY

... 1 முதல் 8 எதிர்மனுதாரர்கள்/ பிரதிவாதிகள்

திருவள்ளூர் மாவட்டம் 601103 துருவள்ளூர் மாவட்டம் 601103 அறிவிப்பு மேற்படி அசல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு. மேற்படி நீதிமன்றத்தில் 9வது

எதிராக ஒருதலைபட்சமாக நீதிமன்றத்தால் தீர்மானிக்கபடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். பி.அதிவீரராமபாண்டியன்

சென்னை - 600098, அம்பக்கார், CTH முகவரியில் வசித்து வரும் திரு ராஜமாணிக்கம் அவர்களின் மகன் சுமார் 74 வயதுடைய திரு. சண்முகம். (ஆதார் எண். 5540 7997 2375) இதல் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக கொள்வது யாதெனில் வானூ சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவன எண். 71/2021, நாள் 11.01.2001, ச.எண் 123/6A, 123/7A, 123/8A, 123/9A, ஆவண எண். 72/2001, நாள் 11.01.2001, ச.எண். 2/1 2/2A, ஆவண எண்.73/2001, நாள் 11.01.2001, ச.எண். 123/6B, 123/7B, ஆகியவற்றை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுக்கும் போது தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால், எனது கைபேசி சண்முகம்

ஏல அறிவிப்பு SARNIKA DEVI W/O. Kamalesh Jain

அ.வ.எண் 245/2024

D.Jeyachandran, S/o (late) Durairai Dhanam Rice Merchant Shop Nethaji 1st Street, Tondiarpet Chennai600 00812nd Defendant வாய்தா அறிவிப்பு

No.207A, Kuberan Nagar Extension 7th Street, Madipakkam Chennai-600091

Chennai-600073. ... அறிவிப்பு மேற்சொன்ன எதிர்முக

Mrs.S.Sandhiya Kumai

Mr.K.Saranraj Mr.K.Saranrai, S/o.Kanna

Take notice that the above H.M.O.P.847 of 2023 is case was Kindly make your presence before the Hon'ble Sub-Orinate Court ,

E.Kanmani B.A.B.L., Counsel for Petitioner

Mrs. Asma Hakeem & 2 Ors

Old No. 196, New No. 208, Chennai - 600 003. Old No. 196, New No. 208,

473 Kilnauk Garden Road

1. Mrs. Asma Hakeem.

before the Hon'ble XII Small Causes Court, Chennai against you for eviction and taking possession of the premises being the ground and Mezanine Floor at Old Door No. 196, New No. 205, Rasappa Street, Park Town, Chennai - 600003. You are therefore kindly, requested to appear before the Hon 'ble XII

Small Causes Court, Chennai for the hearing to be conducted on 09.09.2025 at 10.30 AM (either in person or through a duly instructed Advocate). Please take notice that in case of default, the said Executed Petition shall be heard and decided in your absence, in accordance with

Counsel for Plaintiffs

வயதுடைய ஜானவர்யாளன் குடிர்ந்த 18.08.2025 அன்று தொழில் சம்மந்தமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த பொழுது வழக்கறிஞ்ரை சந்தித்து விட்டு சௌகார்பேட்டையிலுள்ள சின்னக்கைடமாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு காரில் ஏறி பார்க்கும் பொழுது நான் கொண்டு வந்த மஞ்சள் பையை காணவில்லை. அந்த மஞ்சள் பையில் என்னுடைய பெயரில் உள்ள அசல் பொது அதிகார ஆவணமான மத்திய சென்னை அலுவலகத்தில் பதிவு பெற்ற ஆவண எண்.190/1996, தொலைந்ததாகவே கருதப்படும். மேற்படி சொத்தின் மீது யாராவது தவறான முறையில் . பிமை ஏதும் கொண்டாடினால் அது செல்லதக்கதல்ல் என்பதை அறிக.

T.J.**ரவிச்சந்திரன், எ**ண்.47, பாண்டமங்கலம் அக்ரஹாரம், உறையூர், திருச்சி 620003

address or to my client at the above address. T.Mahesh , Advocate

படிவம் எண். NCLT 3A

சென்னை அமர்வு – II

IVவது தளம், சென்னை 600 006

இந்தோ – நேஷனல் லிமிடெட்

பதிவு அலுவலகம்: எண். 609, மவுண்ட் ரோடு லட்சுமி பவன்

இடையிலான ஒருங்கிணைப்புத் திட்டம் குறித்த விஷயத்தில் மனு குறித்த அறிவிப்பு

இந்தோ – நேஷனல் லிமிடெட்டிற்காக

பதிவு அலுவலகம் : புதிய எண்.17, பழைய எண்.7/4, வைகை தெரு,

Email: audit@ipwrs.com | Website: https://www.ipwrs.com/ 40வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு (AGM) &

நிறுவனங்கள் சட்டம், 2013-ன் விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் செல்நுாட்டின் அமை என்பெக்கும் செய்யிரு ஆப் அந்தயா (பட்டியல் கடமைகள்) மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 (பட்டியல் விதிமுறைகள்) மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) வெளியிட்ட செப்டம்பர் 19, 2024

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கையின் மின்னணு நகல்கள், குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முக்வருடன் மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். மேற்கூறிய ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளம் https://www.ipwrs.com/மற்றும் பங்குச் சந்தையின் இணையதளம் https://www.bseindia.com/லும் கிடைக்கும். மேற்கூறிய ஆவணங்களின் நகல் நிறுவனத்தால் அதன் உறுப்பினர்களுக்கு கிடைக்காது என்பதை உறுப்பினர்கள் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கூறிய ஆவணங்களின் காகித நகல் நிறுவனத்தால் அதன் பங்குதாரர்களுக்குக் வழங்கப்படாது என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், பட்டியல் விதிமுறைகளின் விதிமுறை 36(1)(b) இன் படி, வருடாந்திர பொதுக்கூட்ட

பங்குதாராகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, 2024—25 நிதியாண்டுக்கான வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு உட்பட வருடாந்திர அறிக்கையின் முழுமையான விவரங்கள் கிடைக்கும் சரியான பாதை உள்ளிட்ட இணைய இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

அசோசியேட்ஸ், பயிற்சி நிறுவனச் செயலாளர்களை நிறுவனம் நியமித்துள்ளது.

(முன் மற்றும் பின்), பான்/ஆதாரின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல், உறுப்பினரின் பதிவு செய்யப்பட்ட முகவரியை ஆதரிக்கும் ஆவணங்களுடன் Murali@cameoindia.com—க்கு மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்யலாம். டீமேட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், audit@ipwrs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கலாம் மற்றும் சரியான நேரத்தில் தகவல்தொடர்புகளைப் பெற ஆர்டிஏ/ டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஆடியோ காட்சி மூலம் பங்கேற்பதற்கான விரிவான

குழு உத்தரவுப்படி ஐபவர் சொலூஷன்ஸ் இந்தியா லிமிடெட்டிற்காக

இடம்: சென்னை ராஜேந்திர நானிவடேகர் நாள் : 03/09/2025 நிர்வாக இயக்குநர்

NSDL-யால் முடக்கப்படும்

தேதி : 04.09.2025

இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி **NOTICE OF MARRIAGE** It is hereby notified to the common public that the marriage between Mr.MOHAMMED PARVEZ J, S/o. Mohammed Jamshed residing at 4/1 Nobodoy Housing Society, Mohammadpur, Dhaka, Bangladesh - 1207 and Mrs. AFROSE REHANA H, D/o. Hussain Baig M, was solemnised on 12th day of January 2020 at M/s.Ramzan Mahal, West Mada Church Street, Tondiarpet (Part 1) [Urban], Tondiarpet, Chennai, Tamil Nadu, India 600013 and the same is registered with Register of Marriages maintained

under the Tamilnadu Registration of Marriage Act, 2009. **AUCTION NOTICE** X ASST CITY CIVIL COURT, CHENNAI- 600104 E.P NO.1270 OF 2013 O.S NO. 7222 OF 2010 Sudhir Ramchand Decree Holder M.Ganesan & 21 others

Rep. By power agent Mr. G. Durairaj Residing at no.19,Dr.Ambedkar street, Arumbakkam, Chennai - 600106. Mr. G. Durairai S/o. Ganesan, residing at no.19,Dr.Ambedkar street, Arumbakkam, Chennai – 600106.

North by: Nagavalli's house and ground

East by: house belonging to T.K. Viswanathan

South by: 15 Feet Road

வளாகத்தில் நடைபெறும் என்பதை இதன் மூலம் அறியவும் சொத்து விபரம்(Schedule) Property bearing No.89 (actual door No. 81) Thiruveedhi Amman Kovil Street, Naduvakarai ,Chennai 600 040 old survey no. 102, TS no. 2 to 11, block no. by measuring about 5400 square feet boundary

Sub-District of Anna Nagar against the defendant 22 Mr. G. Durairaj S/o. Ganesan, residing at no.19, Dr.Ambedkar street, Arumbakkam, Chennai –

J.SATHIYAMURTHI M.A., B.L., Counsel for Decree Holder / Plaintiff

சத்லோக்ஹர் சினெர்ஜிஸ் இ&சி குளோபல் லிழிடெட் CIN: L45400TN2013PLC092969 **பதிவு அலுவலகம் :** மனை எண்.5171, 9வது தெரு, ராம் நகர் வடக்கு விரிவாக்கம்,

மடிப்பாக்கம், காஞ்சியுரம், சைதாப்பேட்டை, தமிழ்நாடு, இந்தியா 600 091. **மின்னஞ்சல் :** cs@sathlokhar.com **இணையதளம் :** www.sathlokhar.com, **தொலைபேசி:** +91 72995 41122. 12வது ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு-வாக்கு பற்றிய தகவல் சத்லோக்ஹர் சினெர்ஜிஸ் இ&சி குளோபல் லிமிடெட்டின் பன்னிரெண்டாவது (12வது) தண்டு பொதுக்கூட்டம் ("AGM"), உறுப்பினர்கள் நேர்பியாக ஆறாகாமல் காணொளி காட்சி ("VC") / மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") மூலம் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவல்கள்

செய்ய **வியாழக்கிழமை, செய்டம்பர் 25, 2025 முற்பகல் 11.30 மணிக்கு** (**இந்திய நேரப்படி**) நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இந்த கூட்டம் நடைபெறும் இடம் கம்பெனியின் பதிவு அலுவலகம் ஆகும். 2024-25 நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கை அத்துடன் குழுவின் அறிக்கை தணிக்கையாளர் அறிக்கை மற்றும் பிற ஆவணங்களின் மின்னனு நகல் இணைக்கப்பட்டு தங்களது மின்னஞ்சல் முகவரியை கம்பெனி/ கம்பெனி பதிவாளர் மற்றும் மாற்று முகவர், பூர்வா ஷேர் ரிஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) ்டெபாசிட்டரி பங்கேர்பாளர்கள் (DPs) ஆகியோரிடம் பதிவு செய்துள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் **செய்டம்பர் 03, 2025** அன்று மின்னணு முறையில்

அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் கம்பெனியின் இணையதளமான www.sathlokhar.com-ல் மற்றும் தேசிய பங்கு சந்தை ("NSE") இணையதளமான www.nseindia.com-லம் கிடைக்கப்பொம். ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது தொலைத்தூர மின்னணு-வாக்கு மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 சட்டப்பிரிவு 108 அத்துடன் வாசிக்க வேண்டிய விதி 20 கம்பெனிகள் சட்டய 2013 சட்டப்பாளு 100 அத்துடன் வோச்சை வைண்டிய வந்த 20 கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014 மற்றும் SEBI (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள், (பட்டியலாடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 ஒழுங்குமுறை 44-க்கு இணங்க ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள எல்லா தீர்மானங்களுக்கும் மின்னணு முறையில் (தொலைத்தூர மின்னணுவாக்கு) மூலம் வாக்களிக்கும் வசதிக்காக நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL)-ஐ கம்பெனி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. தொலைத்தூர மின்னனு-வாக்களிப்பு காலத்தில் வாக்களிக்காத மற்றும் மற்றபடி வாக்களிக்க தடை செய்யப்படவில்லையெனில் உறுப்பினர்கள் ஆண்டு பொது

பொறுகள் டட் தற்றின் கட்டியின் பராமிரிக்கப்படும் உறுப்பினர்கள் பதிவேடு அல்லது பயன்பெறும் உரிமையாளர் பதிவேட்டில் கட்-ஆப் தேதி அன்று அதாவது **செப்டம்பர் 18, 2025** வரை பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மட்டும் தொலைத்தூர <u>பின்னணு-வாக்களிக்கும் வசதி மற்றும் ஆண்டு பொதுக்கூட்டதின் போது</u> வாக்களிக்கும் வசகி பெற உரிமை உண்டு. மின்னணு-வாக்களிக்கும் காலம் **திங்கட்கிழமை, செப்டம்பர் 22, 2025 (காலை 9**.00 மணிக்கு இந்திய நேரப்படி) தொடங்கி புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025 (மாலை 5.00 இந்திய நேரப்படி) முடிவடையும். இந்த காலகட்டத்தில் உறுப்பினர்கள்

<u> </u> பின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதற்கு பிறகு மினனணு–வாக்களிப்பது

நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL)-யால் வழங்கப்பட்டுள்ள

கூட்டத்தில் கலந்து கொள்ளும் பட்சத்தில் அந்த உறுப்பினர் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது மின்னணு-வாக்களிப்பு மூலம் தங்களது வாக்குகளை

வாயிலாக காணொளி காட்சி ("VC") மூலம் உறுப்பினர்கள் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஆண்டு பொதுக்கூட்டத்தின் லிங்க் உறுப்பினர்கள் உள்நுழைவு "நிகழ்வு" மற்றும் "கப்பெனியின் பெயர்" எங்கு தேர்ந்தெடுக்கப்பட்டதோ அந்த இடத்தில் கிடைக்கபெறும். ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன்பு உறுப்பினர் தொலைத்தூர மின்னணு-வாக்களித்தவர்கள் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க முடியாது. தொலைத்தூர் மின்னணு-வாக்களிப்பு அல்லது மின்னணு-வாக்களிப்பு மற்றும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலம் கலந்து கொள்வது ஆகியவற்றின் விரிவான செயல்முறை ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேவை ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு ஒரு நபர் உறுப்பினர் ஆனால்

ற்றும் கட்-ஆப் தேதி முன்பு அதாவது **செப்டம்பர் 18, 2025,** அந்த நபர் பயனர் ID

மற்றும் உள்நுழைவு ஆகியவற்றை evoting@nsdl.co.in இருந்து மின்னஞ்சல்

டிறும் உள்ளுக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். ஒரு நபர் ஏற்கனவே NSDL உடள் தொலைத்தூர மின்னனு வாக்களிப்பதற்காக பதிவு செய்திருந்தால் ஏற்கனவே உள்ள உள்நுழைவு ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி வாக்களிக்கலாம் இயக்குனர்கள் குழு மின்னணு வாக்கு நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடைபெறுவதை ஆராய திரு.ரபி நாராயண் பால், M/s.ரபி நாராயண் & அசோசியேட்ஸ், பிராக்டிசிங் நிறுவன செயலாளர் அவர்களை ஆராய்வாளராக கம்பெனி நியமனம் செய்துள்ளது.

ஏதேனும் கேள்விகள் இருப்பின், இணையதளமான www.evoting.nsdl.com-பதிவிறக்க பிரிவின் கீழ் உள்ள, பங்குதாரர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQs) பற்றும் பங்குதாரர்களின் பின்னனு வாக்கு பயனர் கையேடு மூலம் விளக்கு பற்றும் பங்குதாரர்களின் பின்னனு வாக்கு பயனர் கையேடு மூலம் விளக்கு பெறலாம். ஏதேனும் குறைகள்/சந்தேகம் மின்னனு-வாக்கு பற்றி இருப்பின், உறுப்பினர்கள் 022 - 4886 7000 அணுகலாம் அல்லது evoting@nsdl.com மின் முகவரிக்கு எமுதலாம் அல்லது திரு,அனில் பிரசாத் சாஹூ, நிறுவன செயலாளர் சத்வோக்ஹர் சினொஜிஸ் இ&சி குளோயல் விமிடெட், பதிவு அலுவலகம் : மனை எண்.5171, 9வது தெரு, ராம் நகர் வடக்கு விரிவாக்கம், மடிப்பாக்கம், காஞ்சிபுரம், சைதாப்பேட்டை, தமிழ்நாடு 600 091. மின்னஞ்சல் : cs@sathlokhar.com, தொலைபேசி: +91 72995 41122 அணுகலாம். சத்லோக்ஹர் சினெர்ஜிஸ் இ&சி குளோபல் லிறிடெட்-க்காக

....Judgement Debtors / Defendants DAYITHA.T.K ஏல் விற்பனை அறிவிப்பு மேற்கண்ட E.P. மனுவில் பத்தாவது உதவி நீதிபதி சென்னை சிட்டி சிவில் அடகு வைக்கப்பட்டு மீட்கப்படாத தங்க கோர்ட்டில் வரும் 31.7.2025 ஆம் அன்று எதிர்மனுதாரரின் கீழ்க்கண்ட சொத்தை மனுதாரரின் கடனை அடைப்பதற்கு பொது ஏல விற்பனையில் நகைகள், The Sri Saithai Mutual Benefit Fund விற்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கீழ்க்கண்ட சொத்தை ஏல விற்பனை வரும் 15.9.2025. அன்று மாலை 4 மணிக்கு சிட்டி சிவில் கோர்ட் Nidhi Ltd, No.22/78, சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை

06.09.2025 மாலை 4.00 மணிக்கு ஏலத்தில் west by: land and house belonging to ponnuvel and situated in the registration district of Central Madras and the registration

> கனம் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் விழுப்புரம் IA.03/2014 In MCOP No.161/2015 (MCOP.No.136/2014) ICICI Lombard General Insurance Co Ltd, ... Petitioner/2nd Respondent

David, D/o.Varapragasam,

No.3/64. Middle Street.

எகிர்

Ariyalur Thirukkai Village and post, Villupuram - 605 701 Respondent / 1st Respondent எதிர்மனுதாரர்/ 1ஆம் எதிர்மனுதாரர் அறிவது மேற்படி வழக்கில் மேற்கண்ட எதிர்மனுதாரர்/ 1ஆம் எதிர்மனுதாரர் ஆகிய தங்களுக்கு எதிராக 16.06.2022 ந் தேதியில் MCOPNo.161/2015 (MCOP. No.136/2014) என்ற வழக்கில் சமூகம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி ந்துமன்றம் பிறப்பித்த தாப்பின்படி மனுதாரா/2ஆம் எதிர்மனுதாரர், மனுதாரருக்கு ரூ.16,16,615.00 பை செலுத்திவிட்டு மேற்படி தொகையை தங்களிடம் வசூலிக்க மேற்படி நெம்பரில் மனு தாக்கல் செய்து அதில் தாங்கள் ஆஜராகும்பொருட்டு வாய்தா அன்று வைக்கப்பட்டுள்ளது. மணிக்கு நீதிமன்றத்தில் மேற்படி

ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப் படும் என்பதை இந்த அறிவிப்பின் மேலம் கண்டிப்பாய் அறியவும். வீ.இராறசேகான் வழக்கறிஞர், விழுப்புரம்.

நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின்

ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது தவறினால்

மேற்படி மனு வில் தங்களுக்கு எதிராக

WP. No: 24632 of 2022 1.C.CHARLES Inspector of Police,

station at the relevant point of time) ...PETITIONERS R-2 M.PRAKASH, S/o. Manickam, Chennai-69 (Crime No. 403/ 2019) ...RESPONDENTS

(All were working at the said police

Please take notice that in the above Writ Petition filed for set asiding the order and Hon'ble Court has ordered paper publication to you COUNSEL FOR PETITIONER J. Lalitha Bai பெயர் மாற்றம் நான், SIMEON LESLY. சென்னை - 600080, சென்னை மாவட்டம், தமிழ்நாடு, வசிக்கும் நான் இனிமேல்

C.வரதராஜன் மனுதாரர்

. Amazon Seller Services Private Limited and others

Gangai Amman Koil IV Street, Flat No.RF6, I Floor, Vadapalani,